

DEPOSITION OF WITNESS

(Chapter XXIII Code of Criminal Procedure)

In the court Judicial Magistrate At Oddanchatram

Case No : CC 96/2018

Complainant Witness : PW 1

பெயர்:	மருதராஜ்	ஜாதி:	
தந்தை / கணவர் பெயர் :	ராமசாமி	தொழில்:	
கிராமம்:		சமயம்:	
தாலுகா:		வயது	

Solemnly affirmed in accordance with the provisions of Oaths Act 1969

Examination Date / சாட்சி விசாரணை தேதி :- 13 /02/2026

(எதிரி ஆஜர்)

எதிரி தரப்பில் குறுக்குவிசாரணை

1) நான் யாருக்கு எதிராக என்ன வழக்கு தாக்கல் செய்துள்ளேன் என்றால் சரஸ்வதிக்கு எதிராக செக் கேஸ் தாக்கல் செய்துள்ளேன். சரஸ்வதியின் கணவர் பெயர் என்ன என்றால் ரெங்கநாதன். சரஸ்வதி எனக்கு எப்படி தெரியும் என்றால் குடும்ப நண்பர். எத்தனை வருடங்களாக தெரியும் என்றால் 2015 ஆம் ஆண்டு முதல் தெரியும். மேற்படி விவரங்களை எனது வழக்கறிஞர் அறிவிப்பில் சொல்லியுள்ளேனா என்றால் சொல்லியுள்ளேன். எதிரி என்ன தொழில் செய்கிறார் என்றால் TADCO வில் வேலை பார்ப்பதாக சொன்னார்கள். எதிரி வேலை பார்ப்பது சம்பந்தமாக எனக்கு நேரடியாக தெரியாது என்றால் சரிதான்.

2) எனக்கு தற்போது என்ன வயது என்றால் 30 வயதாகிறது. என்னிடம் காட்டப்படும் என்னுடைய ஆதார் அட்டையில் பிறந்த தேதி 07.06.1995 என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்றால் ஆதார் அட்டையில் பிறந்த தேதி தவறாக உள்ளது. புகார்தாரரின் ஆதார் அட்டை எ.த.சா.ஆ.1 ஆக குறியீடு செய்யப்படுகிறது. என்னுடைய திருத்தப்பட்ட ஆதார் அட்டையை வழக்கில் தாக்கல் செய்துள்ளேனா என்றால் இல்லை. என்னிடம் காட்டப்படும் என்னுடைய ABC பால்டெக்னிக் கல்லூரியின் மாற்று சான்றிதழில் பிறந்த தேதி 07.12.96 என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்றால் சரிதான்.

புகார்தாரரின் மாற்று சான்றிதழ் எ.த.சா.ஆ.2 ஆக குறியீடு செய்யப்படுகிறது. நான் தாக்கல் செய்துள்ள புகார் மனுவில் எனது வயதை 35/2018 என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்றால் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது. புகார் மனுவில் சொல்லியுள்ள விவரங்கள் தெரியுமா என்றால் தெரியும்.

3) எனது வயதை மிகைப்படுத்தி காட்டப்பட வேண்டும் என்பதற்காக பொய்யாக புகார் மனுவில் சொல்லியுள்ளேன் என்றால் இல்லை. நான் தாக்கல் செய்துள்ள சத்திய பிரமாணவாக்குமூலத்தில் எனது வயது 35 என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்றால் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது. என்னுடைய தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது என்ற விவரத்தை வழக்கறிஞரிடம் கூறினேனா என்றால் நான் எதுவும் சொல்லவில்லை. நான் தாக்கல் செய்யவில்லை. நான் தாக்கல் செய்துள்ள சத்திய பிரமாணவாக்குமூலத்தில் உள்ள விவரங்களை பற்றி தெரியாது என்றால் தெரியும்.

4) நான் எதிரிக்கு பணம் கொடுத்ததாக சொல்லப்பட்டு இருக்கும் தேதியில் என்ன வேலை செய்து கொண்டிருந்தேன் என்றால் நான் விவசாயம் செய்து கொண்டிருந்தேன். எனக்கு எவ்வளவு நிலங்கள் உள்ளது என்பது பற்றி ஏதேனும் ஆவணங்கள் தாக்கல் செய்துள்ளேனா என்றால் இல்லை. மேற்படி விவசாய நிலங்கள் மூலம் எவ்வளவு வருமானம் வரும் என்றால் ஆண்டுக்கு சுமார் இரண்டு லட்சம் வரும். மேற்படி வருமானத்தை வைத்துதான் எனது குடும்ப செலவு மற்றும் இதர செலவுகளையும் பார்த்துக் கொள்வேன் என்றால் சரிதான். எனக்கு ஆண்டு வருமானம் ரூ.2,00,000/- என்றால் எதிரிக்கு ரூ.4,95,000/ கொடுத்ததாக சொல்வது நம்பும்படியாக இல்லை என்றால் எனக்கு வருமானம் இருந்தது. நான் சொல்வதுபோல் வருமானங்கள் இருந்து இருந்தால் அதற்குண்டான ஆவணங்களை தாக்கல் செய்து இருப்பேன், அவ்வாறு இல்லாத காரணத்தில் தாக்கல் செய்யவில்லை என்றால் சரியல்ல.

5) வழக்கு தாக்கல் செய்த 2018 ஆம் ஆண்டில் எனக்கு 22 வயது தான் ஆனது என்றால் 24 வயது ஆனது. நான் அனுப்பிய வழக்கறிஞர் அறிவிப்பு எனக்கு தெரியுமா என்றால் தெரியும். அந்த அறிவிப்பில் எதிரியும், நானும் நண்பர் என்று சொல்லியுள்ளேன் என்றால் குடும்ப நண்பர் என்று சொல்லியுள்ளேன். மேற்படி அறிவிப்பில் எதிரி அடிக்கடி என்னிடம் கடன் வாங்குவார் என்று சொல்லியுள்ளேன்

என்றால் சரிதான். 2018 ஆண்டுக்கு முன்பு தான் கடன் வாங்கி திருப்பி கொடுத்துவிடுவார் என்றால் சரிதான். எதிரி எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்றால் எனக்கு தெரியாது. எதிரி முன்பு கோயம்புத்தூர் மாவட்டம், பாப்பன்நாயக்கன்பாளையத்தில் வசித்து வந்தார் என்றால் சரிதான். 2018 ஆம் ஆண்டுக்கு முன்பு எதிரி சிறு சிறு கடன்களை நேரடியாக வந்து வாங்கி செல்வாரா என்றால் நேரடியாகத்தான் எனது வீட்டில் வந்து வாங்கி செல்வார்.

6) அந்த காலக்கட்டத்தில் நான் கல்லூரியில் படித்துக் கொண்டு இருந்தேன் என்றால் இல்லை. விவசாயம் செய்து கொண்டு இருந்தேன். எதிரி TADCO-வில் மாதம் ரூ.1,00,000/- சம்பளம் வாங்குகிறார் என்றும், அதனால் இந்த வழக்கு காசோலை தொகையை என்னிடம் வாங்க தேவையில்லை என்றால் சரியல்ல. இந்த வழக்கு காசோலை எண் என்று தெரியுமா என்றால் 642674. எந்த வங்கியின் காசோலை என்றால் இந்தியன் வங்கி, பாப்பன்நாயக்கன்பாளையம், கோயம்புத்தூர். என்னிடம் காட்டப்படும் பு.சா.ஆ.1 எதிரியால் கொடுக்கப்பட்டது என்றால் இல்லை. இந்த காசோலையின் அடிப்படையில் வழக்கு தாக்கல் செய்து இருந்தால் தவறு என்றால் சரிதான்.

7) இந்த வழக்கு காசோலையை எந்த வங்கியில் வசூலுக்காக தாக்கல் செய்தேன் என்றால் இந்தியன் ஓவர் சீஸ் வங்கி, ரெட்டியார்சத்திரம் கிளையில் தாக்கல் செய்தேன். நான் காசோலையை தாக்கல் செய்த பிறகு வழக்கறிஞர் அறிவிப்பு அனுப்பினேனா என்றால் அனுப்பினேன். வழக்கறிஞர் அறிவிப்பு எதிரிக்கு எந்த முகவரிக்கு அனுப்பினேன் என்றால் கோயம்புத்தூர், பாப்பநாயக்கன்பாளையம் முகவரிக்கு அனுப்பினேன். எதிரி வழக்கறிஞர் அறிவிப்பை பெற்றுக் கொண்டாரா என்றால் பெற்றுக் கொண்டார். நான் தாக்கல் செய்த புகார் மனுவில் எதிரி வழக்கறிஞர் அறிவிப்பை பெற்றுக் கொள்ளாமல் திருப்பப்பட்டுள்ளதாக சொல்லியுள்ளேன் என்றால் தவறு, எதிரி வழக்கறிஞர் அறிவிப்பை பெற்றுக் கொண்டுள்ளார்.

8) நான் எனது தரப்பில் தாக்கல் செய்த பு.சா.ஆ.6 எதிரிக்கு வழக்கறிஞர் அறிவிப்பு சார்வு செய்யப்பட்ட ஒப்புதல் அட்டை என்றால் சரிதான். ஒப்புதல் அட்டையில் சரஸ்வதி என்று தமிழில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றால் தவறு. எதிரி ஆங்கிலத்தில்

தான் கையொப்பம் செய்வார். பு.சா.ஆ.6 ஆவணம் தவறு என்றால் கையொப்பம் தவறாக உள்ளது. பு.சா.ஆ.6 ஆவணம் வழக்கிற்காக உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என்றால் சரியான ஆவணம். மேற்படி ஆவணம் சட்டப்படி செல்லத்தக்க ஆவணம் இல்லை என்றால் சரியல்ல. எதிரிக்கு வழக்கறிஞர் அறிவிப்பு முறையாக சார்வு செய்யப்பட்டது சம்பந்தமாக எனது புகார் மனுவில் சொல்லப்படவில்லை என்றால் சொல்லியுள்ளேன்.

9) நான் எதிரி வழக்கறிஞர் அறிவிப்பை பெற்றுக் கொண்டதாக குறிப்பிட்டு சொல்லவில்லை என்றும், வழக்கிற்காக பொய்யாக சாட்சிம் அளிக்கிறேன் என்றால் சரியல்ல. எனது சத்தியபிரமாண வாக்குமூலத்திலும் எதிரி வழக்கறிஞர் அறிவிப்பை பெற்றுக் கொண்டதாக குறிப்பிட்டு சொல்லவில்லை என்றால் சரியல்ல, எதிரி வழக்கறிஞர் அறிவிப்பை பெற்றுக் கொண்டார். நான் புகார் மனுவிலும் மற்றும் சத்தியபிரமாணவாக்குமூலத்திலும் சொல்லியுள்ள சங்கதிகளுக்கு மாறாக நிரூபண வாக்குமூலம் தாக்கல் செய்துள்ளேன் என்றால் சரியல்ல. நான் முன்னுக்கு பின் முரணாக சங்கதிகளை கூறி பொய்யாக சாட்சியம் அளிக்கிறேன் என்றால் சரியல்ல.

(எதிரி தர்ப்பு வழக்கறிஞர் வேண்டுகோளுக்கு இணங்க குறுக்கு விசாரணையின் தொடர்ச்சிக்காக ஒத்தி வைக்கப்படுகிறது.)

Signature of the witness
(சாட்சியின் கையொழுத்து)

Taken Down by me in Open Court and Read Over
to the witness in the presence of the accused
interpreted to him in Tamil and admitted by him/her
to be correct.

Judicial Magistrate
Oddanchatram.
Date : 13/02/2026